

I ADDL. DISTRICT & SESSIONS COURT, VELLORE  
DEPOSITIONS OF WITNESSES  
(CHAPTER XXIII CODE OF CRIMINAL PROCEDURE)  
DEPOSITIONS OF WITNESSES P.W.1  
OS.NO.86/2021(Exparte Evidence)

Name : Dhandapani  
Father/Husband Name : Panchatcharam  
Age : 75

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873  
on the day of 13.02.2026

இரு தரப்பு வழக்கறிஞர் ஆஜர்.

விசாரணை தொடங்கிய நேரம் : 01.00 p.m

முதல் விசாரணை

வாதிகள் தரப்பில் சாட்சியம் அளிக்கிறேன். எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியும். பிரமாண வாக்குமூலத்திலுள்ள விவரம் எனக்கு தெரியும். நான் படித்து பார்த்து தெரிந்து கொண்டு தான் கையொப்பம் செய்தேன். பிரமாண வாக்குமூலத்தில் உள்ள கையெழுத்து என்னுடையது தான். அதிலுள்ள விவரங்கள் உண்மையென்று உறுதியளிக்கிறேன். என்னுடைய பிரமாண வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

வா.சா.ஆ. 1 - 16.08.1976- Registered Sale deed in the name of Buvaneswari- Certified Copy  
வா.சா.ஆ. 2 - 25.08.1982-Registered mortgage deed- Certified Copy  
வா.சா.ஆ. 3 - 04.02.1983 - Registered relinquishment deed by Buvaneswari- Certified Copy  
வா.சா.ஆ. 4 - 11.04.1988- Death Certificate of Buvaneswari  
வா.சா.ஆ. 5 - 11.04.1998 - Legal Heirship Certificate of Buvaneswari  
வா.சா.ஆ. 6 - 04.11.1998- Registered settlement deed executed by plaintiff to defendant-Certified Copy  
வா.சா.ஆ. 7 -16.11.1998- Marriage Invitation of plaintiff  
வா.சா.ஆ. 8 -02.11.1998- Registration copy of the registered discharge mortgage deed -Certified Copy

- വാ.ശാ.ആ. 9 – Telephone Bill  
 വാ.ശാ.ആ. 10 – Guideline value certificate  
 വാ.ശാ.ആ. 11 –19.04.2006– Letter issued by executive officer Gandhinagar Town panchayath to plaintiff  
 വാ.ശാ.ആ. 12 – 25.05.2006– copy of legal notice issued by defendant to plaintiff  
 വാ.ശാ.ആ. 13 – 11.06.2006– copy of legal notice issued by plaintiff  
 വാ.ശാ.ആ. 14 – Copy of plaint in OS No.48/2006  
 വാ.ശാ.ആ. 15 – 12.09.2011– Certified copy of decree in OS NO.48/2006  
 വാ.ശാ.ആ. 16 – Copy of petition RCOP No.26/2013  
 വാ.ശാ.ആ. 17 – Copy of counter in RCOP No.26/2013  
 വാ.ശാ.ആ. 18 – Copy of deposition of plaintiff in RCOP No.1/2014  
 വാ.ശാ.ആ. 19 –Copy of deposition of PW3 in RCOP No.1/2014  
 വാ.ശാ.ആ. 20 –03.03.2020– Certified copy of order of High Court, WP No.34196/2017  
 വാ.ശാ.ആ. 11 – Encumbrance Certificate  
 വാ.ശാ.ആ. 22 – 19.04.2006– Challan for change of property tax, water tax  
 വാ.ശാ.ആ. 23 –24.04.2006– Property Tax  
 വാ.ശാ.ആ. 24 – 24.04.2006– Water Tax Receipt  
 വാ.ശാ.ആ. 25 –06.06.2007– Property Tax Receipt  
 വാ.ശാ.ആ. 26 –08.07.2008– Property Tax Receipt  
 വാ.ശാ.ആ. 27 –08.07.2008– Water Tax  
 വാ.ശാ.ആ. 28 –08.05.2009– Property Tax Receipt  
 വാ.ശാ.ആ. 29 –08.05.2009– Water Tax  
 വാ.ശാ.ആ. 30 –2010–2011 – Property Tax  
 വാ.ശാ.ആ. 31 –16.03.2011– Water Tax  
 വാ.ശാ.ആ. 32 –19.01.2013–Property Tax Receipt  
 വാ.ശാ.ആ. 33 –21.01.2012– Water Tax  
 വാ.ശാ.ആ. 34 –24.01.2013–Property Tax Receipt  
 വാ.ശാ.ആ. 35 –24.01.2013– Water Tax  
 വാ.ശാ.ആ. 36 –19.03.2014–Property Tax Receipt  
 വാ.ശാ.ആ. 37 –19.03.2014– Water Tax  
 വാ.ശാ.ആ. 38 –19.12.2015–Property Tax Receipt  
 വാ.ശാ.ആ. 39 –06.06.2007– Water Tax  
 വാ.ശാ.ആ. 40 –09.08.2017–Property Tax Receipt  
 വാ.ശാ.ആ. 41 –16.02.2015–Property Tax Receipt  
 വാ.ശാ.ആ. 42 –19.02.2021–Property Tax Receipt  
 വാ.ശാ.ആ. 43 –19.02.2021– Water Tax  
 വാ.ശാ.ആ. 44 –11.10.2019–Property Tax Receipt  
 വാ.ശാ.ആ. 45 –11.10.2019–Water Tax

வா.சா.ஆ. 46 -11.12.2018-Property Tax Receipt

3

வா.சா.ஆ. 47 -09.08.2017-Property Tax Receipt

வா.சா.ஆ. 48 - Original Meter Card

வா.சா.ஆ. 49 - Xerox copy of Aadhar Card of the plaintiff

வா.சா.ஆ. 50 - 22.12.2015- Discharge Summary of the plaintiff

வா.சா.ஆ. 51 -Encumbrance Certificate

வா.சா.ஆ. 52- 28.12.2005 தேதியிட்ட தான செட்டில்மெண்ட் பத்திரம்- அசல்

(வா.சா.ஆ.42 முதல் 47 வரை உள்ள ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல்கள் ஆகும்)

விசாரணை முடிந்த நேரம் : 01.15 p.m.

சாட்சி திறந்த நீதிமன்றத்தில் சொல்ல சொல்ல என்னால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு அவரால் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு என்னால் சரிபார்க்கப்பட்டு சாட்சிக்கு படித்து காண்பித்து சரி என்று ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டார்.

முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி,  
வேலூர்.